[1990 மே, 2]

இன்று அவைகளை எல்லாம் குறைக்க நடவடிக்கை எடுத்து, ஓடாத பேருந்துகள், முன் அறிவிப்பு இல்லாமல், வேலைக்கு வராமல் இருக்கக்கூடிய தொழிலாளர்கள், அனாவசியச் செலவுகள் போன்றவற்றை எல்லாம் குறைப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த நடவடிக்கைகளின் பலன் தற்போது நமக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

திரு. ஒய். வெங்கடேஸ்வர தீட்சிதர்: மாண்புமிகு சபா நாயகர் அவர்களே, பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் கடன்கள் நிறைய இருக்கின்றன; இந்தச் சர்க்காருக்குக் கொடுக்க வேண்டியது இருக்கின்றது என்பதைப் பொறுத்த வரையில் அமைச்சர் அவர்கள் பதில் சொல்லும் போது சொன்னார்கள். ஆனால் அந்தக் கடன்களை அவர்களால் அடைக்க முடியுமா? அல்லது முடியாதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. அதிலே இருக்கின்ற குறைகளைப் பார்த்தால் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்று போய்க் கொண்டே இருக்கிறது. இத்தனை குறைகளையும் திருத்தி அதன்பிறகு சர்க்கார் கடனை அடைக்க முடியுமா? இல்லை என்றால் ரைட் ஆஃப் பண்ணக்கூடிய அளவில் இருக்கிறதா என்று நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன்: பேரவைத் தலைவர் அவர்களே, அடைக்க முடியுமா என்று பார்ப்போம். இல்லாவிட்டால் ரைட் ஆஃப் செய்ய வேண்டியதுதான்.

ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளிக் கட்டிடங்கள் பராமரிப்பு.

*2253 திரு. எஸ். டேனியல்ராஜ்:

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா:

ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளிக் கட்டிடங்களைப் பொதுப்பணித்துறை மூலமாக பராமரிக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு திரு. கோ. சி. மணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி கட்டிடங்களைப் பொதுப் பணித்துறை மூலமாகப் பராமரிக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை.

திரு. எஸ். டேனியல்ராஜ் : மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்குச் சரியான கட்டிடம் இல்லாத காரணத்தால் பல பள்ளிக் கூடங்கள் மரத்தின் கீழே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதே போன்று தான் ஒருவேளை கட்டிடங்கள் இருந்தாலும் கூட அந்தக் கட்டிடங்களுக்குத் தளங்கள் இல்லாமலும், சுவர்களில் கீறல் விழுந்தும், ஓடுகள் இல்லாமலும் ஆசிரியர்களுக்குக்கூட மேசை, நாற்காலி இல்லாமலும்......

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அதாவது பொதுப்பணித் துறை மூலமாகப் பராமரிக்கும் திட்டம்தான் இல்லை என்று சொன்னார்களே தவிர பள்ளிக்கூடக் கட்டிடமே கட்டவேண்டாம் என்று சொல்கிற திட்டம் இல்லை. அதனால் கேள்விக்கு நேரடியாக வாருங்கள். இப்போது பள்ளிக்கூடங்கள் பற்றிய வருணனைகள் எல்லாம் தேவையில்லை.

திரு. எஸ். டேனியல்ராஜ் : மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து பராமரிப்பு செய்ய வேண்டும் என்றால் அவர்களிடத்திலே நிதியாதாரம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆகவே பொதுப்பணித்துறை மூலமாகப் பராமரிப்பு செய்யாவிட்டாலும் ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலமாக இந்தப் பராமரிப்பு வேலை செய்ய அரசு முன்வருமா என்று நான் அறிய விரும்புகிறேன்.

9-35 மணி

மாண்புமிகு திரு. கோ.சி. மணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியங்களின் சார்பாக நடத்தப்படுகின்ற பள்ளிகள் 23,408. அதில் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததைப் போல 11,532 கட்டிடங்கள் சாதாரணமாகவோ அதிகமாகவோ பழுதடைந்திருக்கின்றன. அவை அனைத்தும் இந்த ஆண்டு ஊராட்சி ஒன்றியங்களின் நிதியைக் கொண்டோ, அவர் குறிப்பிட்டதைப் போல வேறு பல நிதிகளில் இருந்தோ, எதை எடுத்துக் கொள்ளமுடியுமோ அதை எடுத்துக் கொண்டும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் அளித்திருக்கிற சிறப்புக் கல்வி நிதியில் இருந்து 3 கோடி ரூபாயையும் வைத்துக்கொண்டும், இந்த ஆண்டு அனைத்துக் கட்டிடங்களும் பழுது பார்க்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை நகர வளர்ச்சிப் பணிகளுக்கு உலக வங்கி உதவி.

*3088 திரு. சோ. பால்ராஜ் :

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :